

**SUPPLEMENT**  
TO  
**The Ceylon Government Gazette,**  
**PART III.**

**FRIDAY, SEPTEMBER 28, 1900.**

**NOTICES UNDER THE WASTE LANDS ORDINANCE**

[Notice under "The Waste Lands Ordinances, 1897, 1899, and 1900."]

**T**AKE notice, that unless within three months from the 22nd day of September, 1900, the persons, if any, who claim any interest in the lands hereinafter mentioned or in any one or more of such lands, appear before the Assistant Government Agent of the Kegalla District at the Kegalla Kachcheri and make claim to the said lands or any of them or to some interest therein :

Such Assistant Government Agent, in pursuance of the powers vested in him by Ordinance No. 1 of 1897, shall declare by writing under his hand that the said lands or such of them, as to which no claim has been made, are the property of the Crown.

BERTRAM HILL,  
Assistant Government Agent.

*Description of Lands referred to.*

The following lots, situated in the village Bossella in Kanduaha patti of Parnakuru korale, in the Kegalla District; as described in the annexed plan :—

1. A block of land comprising lots—

Lot.		Name of Land.	Extent.		
			A.	B.	P.
1412	...	Hinnahenamukalana	...	11	1 8
1413	...	Do.	...	0	0 7
1414	...	Hunudurayadeniya	...	0	2 28
1415	...	Etambatalawemukalana	...	18	2 35
1416	...	Parambedeniya	...	0	2 0
1417	...	Parambedeniyawatta	...	1	2 16
1418	...	Wadanapahayayahenyaya	...	6	3 10
1419	...	Do.	...	1	1 17
R 67	...	Walapitiyahenyaya	...	16	0 36
R 67½	...	Do.	...	0	0 24
R 67½	...	Do.	...	0	0 16
T 67	...	Do.	...	18	2 12
U 67	...	Wadanapahayahenyaya	...	0	3 36
V 67	...	Do.	...	4	3 27
			81	3	32

on preliminary plan 539 ; and bounded on the north by a portion of Kandehenamukalana claimed by the Crown, Hinna-henyaya claimed by Punchi Appoohami Mohottala, and the village boundary of Parambe village; on the east by Etambatalawa claimed by Crown ; on the south by land described in title plan 126,609 called Viherawatta claimed by Rawata Unnanse Dangahamuladeniya claimed by Vidanalage Punchi Menika, Udaławatta claimed by Rallage Appuhamy, Hitinawatta claimed by W. A. Ranhami, Udapitiyawatta claimed by B. Vidanalage Punchi Menika and others, Gedaradepelakumbura claimed by W. Mudalihami, Udugodagekumbura claimed by B. V. Punchi Menika, Bakmikumbura claimed by T. Appuhamy and others, Tennagedeniya claimed by D. H. Appoohami, Kiraponagekumbura claimed by K. Punchirala, land appearing on title plan 127,413 called Ihalakumbura claimed by Rawata Unnanse of Bossella, Piramudikumbura claimed by Ukkurala and others, Ihaladombe claimed by D. H. Appoohamy, Pahaladombe claimed by Ihala Walauwe Dingiri Banda, the land appearing on title plan 127,417 called Palkumbura claimed by Rawata Unnanse, Gedaradepelakumbura claimed by W. Ranhami and others, Walarambawela claimed by W. Dingiri Appoo and others, Gedaradepela claimed by W. Ranhami and others, Hattayakumbura claimed by W. Mudalihami, Katakumbura and Totakumbura claimed by B. V. Punchi Menika, a stream Vadanapahekumbura claimed by S. Dingiriya, Wadanapahayahenyaya (1,420, 1,421, & W 67), and Malelattenna-mukalana (P. P. 147) claimed by the Crown ; on the west by a mala-ela, Kandehenamukalana claimed by the Crown, and the village boundary of Kurumbapitiya village.

2. A block of land comprising lots—

Lot.		Name of Land.	Extent.		
			A.	B.	P.
1420	...	Wadanapahayahenyaya	...	1	1 86
1421	...	Do.	...	0	0 8
W 67	...	Do.	...	1	0 11
			2	2	14

On preliminary plan 539 ; and bounded on the north by Malaelahenamukalana (P. P. 142) claimed by the Crown, and the village boundary of Kurumbapitiya village ; on the east by Wadanapahakumbura and Paluwatta claimed by S. Dingiriya ; on the south by Kovilwatta claimed by S. Dingiriya, Dodangahawalahena claimed by the Crown ; on the west by the village boundary of Kurumbapitiya village.

**3. A block of land comprising lots—**

Lot.		Name of Land.	Extent.		
			A	R.	P.
X 67	...	Wadanapuhayahenyaya	...	8	3 2
Z 67	...	Do.	...	2	1 34
1422	...	Do.	...	14	3 35
1423	...	Do.	...	0	0 33
					26
					1 24

on preliminary plan 539; bounded on the north by Kovilewatta, Paluwatta, and Vadana-pahakumbura claimed by S. Dingiriya, Totakumbura claimed by B. V. Punhi Menika; on the east by Edandakumbura claimed by W. Ranhami, Edandakumbura claimed by K N. Selappu, Godaliyaddawatta claimed by Dingiri and others, Hitinawatta claimed by Undi Naide; on the south by the village boundary of Gantune village; on the west by Ataburuhena claimed by the Crown, and the village boundary of Kurumbapitiya village.

**4. A block of land comprising lots—**

Lot.		Name of Land	Extent.		
			A.	R.	P.
X 67	...	Pillapitiyahenaya	5	3	11
1424	...	Balalgahamukalana	35	2	22
			41	1	33

on preliminary plan 539 ; bounded on the north by Egodawatta, Dangahamuladeniya claimed by V. Punchi Menika, land appearing on title plan 127,412 called Dangahamuladeniya claimed by Rawata Unnanse ; on the east by a mala-ela, Balalgala claimed by the Crown, and the village boundary of Dempelgoda village ; on the south by a portion of Balalgala claimed by the Crown, and Kudabalalgoda rock ; on the west by Kammalawatta claimed by Undi Naide, Godaliyadewatta claimed by Dingiri and others, Edandakumbura claimed by K. N. Sellappu, and a mala-ela.

ବିଶ୍ୱାସ ହିନ୍ଦୀ,  
ଅଣ୍ଟାରିଆର୍ ପ୍ରତିଷ୍ଠାନ ପତ୍ର.

කියන්නේ මේ ඉඩම් ගැනයි.

ବୁଲ୍‌ଡେନ୍‌ଲ ଦିନକିଙ୍କରୀର ଅଳିକି ପାରଣକୁରୋକେରଲେ ବ୍ୟାଧିକିନ୍ତିରେ ବୈଜ୍ଞାନିକରେ ଏହା ଯେ କି କିମିତ ତିଥି ଆମିନାପ୍ରା ଏହା କିମିତ ଦେଖାଯାଇଛନ୍ତି କେବଳମାତ୍ର 539 ମିଲିମିଟ୍ରିମାତ୍ରା ଅବଶ୍ୟକ ମେତ୍ର ପାଇସ କାହାକିମରଙ୍କ ପତିକାରି, ଯାହାକି:-

ವಿಕಿಲಿಪಿದೆ ನೋಮಿಲರಹ.		ಉಪಿಗಳಿ ನಮ.	ತತ್ತವ.		
			ಡ. ರೂ. ಪ.		
1412	ಹೊಬಿನಿಷೆನ ಇವಲ್ಲಾಹ	...	...	11	1 8
1413	ಶೀಲ	...	...	0	0 7
1414	ಇಜ್ಜುಧರಹ ದೆಹಿಯ	...	...	0	2 28
1415	ಓವೆಂಬಲ್ಲಾಹೆ ಇವಲ್ಲಾಹ	...	...	18	2 35
1416	ಪೂರದೆಹಿಂದೆಹಿಯ	...	...	0	2 0
1417	ಪೂರದೆಹಿಂದೆಹಿಯ ವಹ್ವಹ	...	...	1	2 16
1418	ವಿಧಿಪಹುಹಿಯೆ ಹೆಣ್ಣಹಿಯ	...	...	6	3 10
1419	ಶೀಲ	...	...	1	1 17
R 67	ವಲ್ಲಪಿರಿದೆ ಹೆಣ್ಣಹಿಯ	...	...	16	0 36
R 67½	ಶೀಲ	...	...	0	0 24
R 67¾	ಶೀಲ	...	...	0	0 16
T 67	ಶೀಲ	...	...	18	2 12
U 67	ವಿಧಿಪಹುಹಿ ಹೆಣ್ಣಹಿಯ	...	...	0	3 36
V 67	ಶೀಲ	...	...	4	3 27

(ආ. ඩ. 147/229) මල්ලෙහෙලතුන්ගේ මිකාලුනද; බේත්තාසිරව මලැංලනද, අණ්ඩුව සන්නික කුඩැනෝනේ මිකාලුනද කුරුමිටිය යන ගම් යම් මූලිකම්.

2. නොමතර 539 මූල්‍යානිකමට අඩු-ගුවු මෙහි පහත සඳහන්කරණ විමිසුවේය, එහි :—

வினாக்களின் எண்	வினாக்களின் விடை	மொத்தம்
1420	வட்டங்களை கீழ்க்கண்ட ஒவ்வொரு நிலையில் விடுவதை விடையளிப்பாரா?	1 1 35
1421	ஏதும்	0 0 8
W67	ஏதும்	1 0 11
		2 2 14

3. නොමිතර 539 ලිල්සේන්ස්මට අඩු-ගුවු මෙයි පැහැ සදහන්කරණ විමිකාවිලිය, එකම්:—

விதிகளிலேய் கொடுமிழர்கள்.	ஒவியே கும்.		மதிய.
X 67	வட்டநப்பக்க வெள்ளக்காய்	...	8 3 2
Z 67	ஆலி	...	2 1 34
1422	ஆலி	...	14 3 35
1423	ஆலி	...	0 0 33
			26 1 24

ରୁ ମାତ୍ରିତ୍ତି—ଲୁହରତ ଫୁଲ; କିନ୍ତୁ କିମ୍ବାର ଅଛିନ୍ତି କେବଳିଲେ ଲମ୍ବାବଳ; ଆଶିଲବଳ ଜାଗାପାଦ କୁଣ୍ଡିରଟ, ଏ. ଟି. ପ୍ରାଇମେନ୍‌ଡିମ୍‌  
ରେଲିଫ୍ ଅଛିନ୍ତିକାମ କିମ୍ବା କେବଳକୁଣ୍ଡିରଟ; କୁଣ୍ଡାରର ବିଲିର୍. ରମ୍ଭାଲ୍ ଅଛିନ୍ତିକାମ କିମ୍ବା ଲେନ୍‌ଡିକାରି କୁଣ୍ଡିରଟ, କେ. ଫୁଲ; କେବଳେ  
ଲେନ୍‌ଡିକାରି ଅଛିନ୍ତି କିମ୍ବା ଲେନ୍‌ଡିକାରି କୁଣ୍ଡିରଟ; କେବଳ ଅଛିନ୍ତି ଅଛିନ୍ତିକାମ କିମ୍ବା କେବଳିଲେ ଲମ୍ବାବଳ;  
ଲମ୍ବାବଳ ଅଛିନ୍ତି କିମ୍ବା ଲମ୍ବାବଳ; ଲମ୍ବାବଳ, କେବଳ ଅଛିନ୍ତି କିମ୍ବା କେବଳିଲେ ଲମ୍ବାବଳ;  
ଅଛିନ୍ତିକାମ କିମ୍ବା କିମ୍ବା ଲମ୍ବାବଳ; ଲମ୍ବାବଳ, କେବଳ ଅଛିନ୍ତି କିମ୍ବା କେବଳିଲେ ଲମ୍ବାବଳ;

4. නොමිතර 539 මුදලසිනියට අඩංගුව මෙහි පහක සඳහන්කරණ තිබූ කිවිටිය, එකමි:—

விலைக்கிடையென கொடுமிரய.	ஒப்பும் நம்.		மதிக.
Y 67	பிரேரணைக்கீட்டு செய்யுடன்	...	5 3 11
1424	விரும்பும் இகருங்	...	35 2 22
			41 1 33

1900 ம் வெளிப்பட்டாகிய சில நாள்களில் தேவையிலிருந்து மூன்று மாசத்துள்ளே இதிலே பின்னர்க்கொல்லப்படும் காணியிலே ஏதும் உடன்கையுள்ளவர்களை உரித்துப்பேசுவார்கள் யாருமுண்டானால், அவர்கள் கோகாலை டிஸ்த்ரிக்கின் உதவி அரசாட்சி ஏசன்று மூன்பாக கேகாலை கச்சேரியிலே தெரிப்பட்டுக் கூறித்த காணிக்கு அல்லது அதிலே யாதும் உடன்கைக்கு உளித்துண்டென்கூட சாதித்தால்கள்றி, அப்படி கொல்லிய உதவி அரசாட்சி ஏசன்று ஆகையால் 1897 ம் இலக்க சட்டத்தினால் தனக்குத்தரப்பட்டுள்ள தத்துவங்களின் பிரகாரம் உரித்துப்பேசப்படாத தாழை குறித்த காணிகள் முடிக்குரிய ஆதாஸமென தன்னுடைய கைமொப்பத்தோடு எழுத்திலே வெளிப்படுத்துவார் என்பதை அறிந்கொள்க்க.

பற்றிரம்புவில்,  
உதவி அரசாட்சி சென்று.

குட்டிய காணி.

கோகை டின்திரிக்கேக்சேர்ந்த பறன்றுக்கு கோரையில் கண்டுபட்டது பொல்லலை என்கிற கிராமத்தில் இருக்கும் இதன்கீழ் சொல்லப்படுகிற காணிகள் அடங்கின் இத்துடன் அணைத்திருக்கும் 539 ம் இலக்க பிரதமபட த்தில் காண்கிற வித்துண்டுகளுக்கு எல்லையாவது : வடக்கு-அரசாட்சியார் உரித்துபேசும் கந்தனங்களா எவ்வில் ஒரு பங்கு, புன்சிஅப்புதூமி மோட்டுளை உரித்துபேசும் யின்னேன்யாய், பேரங்கே கிராமத்தின் எல்லைக் கூடுதலாக பங்கு, புன்சிஅப்புதூமி மோட்டுளை உரித்துபேசும் எட்டாடும்பேசலாவே ; தெற்கு-றேவுத்துண்ணுன்சே உரித்துபேசு ம் 126,609 ம் இலக்க பிரதமபடத்தில் காண்கிற வியாறவத்து, விதானங்கை புன்சிமெனிக்கா உரித்துபேசும் தன்கதமுல்லெதனிய, நால்லகே அப்புதூமி உரித்துபேசும் உட்வாவத்து, டப்ஸிய. ஏ. ரண்டுமி உரித்துபேசும் யிட்டுவுவத்து, பி. விதானங்கை புன்சிமெனிக்காவும் சிலரும் உரித்துபேசும் உடபிடியவுத்து, டப்ஸிய. முதலி ஆமி உரித்துபேசும் கெதறபேலுகும்புற, பி. வி. புன்சிமெனிக்கா உரித்துபேசும் உடகொடகேகும்புற, நீ. அப்புதூமியும் சிலரும் உரித்துபேசும் பச்சீகும்புற, டி. எச். அப்புதூமியும் உரித்துபேசும் தெண்கேதனிய, கே. புன்சிரூபி உரித்துபேசும் கூரபொனகேகும்புற; பொள்ளுவேலையில் இருக்கும் நேவுத்துண்ணுன்சே உரித்துபேசும் 127,413 ம் இலக்க பிரதமபடத்தில் காண்கிற இயலகும்புற, உக்குருலூயும் சிலரும் உரித்துபேசும் பிரமுஷகும்புற, டி. எச். அப்புதூமி உரித்துபேசும் இயல்தொம்பே, இயல்வல்லவே டிங்கிறவின்டா உரித்துபேசும் பதுலதொம்பே, நேவுத்துண்ணுன்சே உரித்துபேசும் 127,417 ம் இலக்க பிரதமபடத்தில் காண்கிற பல்கும்புற, டப்ஸிய. ரண்டுமி உரித்துபேசும் கெதறபெலகும்புற, டப்ஸிய. டிங்கிறிஅப்பும் சிலரும் உரித்துபேசும் வல்அறம்பவை, டப்ஸிய. ரண்டுமியும் சிலரும் உரித்துபேசும் கெதறபேலயும், டப்ஸிய. முதலி ஆமி உரித்துபேசும் அட்டயாகும்புற, பி. வி. புன்சிமெனிக்கா உரித்துபேசும் காட்டகும்புறமும் தொட்டகும்புற, ஒரு வாய்க்கால், எஸ். டிங்கிறியாடுரித்துபே

539

சம் வதனேபஶகும்புற, அரசாட்சியார் உரித்துபேசும் வதனேபாஷயங்யாய (P. P. 1,420, 1,421 & W 67) 539  
யும், மல்யெலதன்னேருக்கலான (P. P. 147 229); மேற்கு-மலை, அரசாட்சியார் உரித்துபேசும் கந்தேரைமு  
க்கலானயும் குறும்பாபிட்டிய கிராமத்தின் எல்லை :—

இல.		விசாலம்.	வ. ரூ. ப.		
			11	1	8
1412	...	இன்னேனமுக்கலான	...	0	0
1413	...	ஃதி	...	0	7
1414	...	உதுதறயாதனிய	...	0	28
1415	...	ஏடம்பதலாவேருக்கலான	...	18	2 35
1416	...	பேறம்பேதனிய	...	0	2 0
1417	...	மேறம்பேதனியவத்த	...	1	2 16
1418	...	வதன்பாஷயங்யா	..	6	3 10
1419	...	ஃதி	...	1	1 17
R 67	...	வலபிட்டியங்யாய	...	16	0 36
R 67½	...	ஃதி	...	0	0 24
R 67¼	...	ஃதி	...	0	0 16
T 67	...	ஃதி	...	18	2 12
U 67	...	வதனேபாஷயங்யாய	...	0	3 36
V 67	...	ஃதி	...	4	3 27
			81	3	32

2. 539 ம் இலக்க பிரதமபடத்தில் காண்கிற தண்டுகளுக்கு எல்லையாவது : வடக்கு-அரசாட்சியார் உரித்துபேசும் மல்லமுக்கலான (P. P. 142 229), குறும்பாபிட்டிய கிராமத்தின் எல்லை ; கிழக்கு-எஸ். டங்கிறியா உரித்துபேசும் வதனபாகும்பழுயும் பாலுவத்த ; தெற்கு-எஸ். டங்கிறியா உரித்துபேசும் கோவிலேவத்த, அரசாட்சியார் உரித்துபேசும் தொடன்காலன ; மேற்கு-குறும்பாபிட்டிய கிராமத்தின் எல்லை :—


இல.		விசாலம்.	வ. ரூ. ப.		
			1	1	35
1420	...	வதனபாஷயங்யாய	..	0	0 8
1421	...	ஃதி	...	1	0 11
W 67	...	ஃதி	...	2	2 14

3. 539 ம் இலக்க பிரதமபடத்தில் காண்கிற தண்டுகளுக்கு எல்லையாவது : வடக்கு-எஸ். டங்கிறியா உரித்துபேசும் கோவிலேவத்த, பாலுவத்தயும் வதனபாகும்புற, பி. வி. புன்சிமெனிக்கா உரித்துபேசும் தொட்டகும்புற ; கிழக்கு-டவுனியு. ரண்டும் உரித்துபேசும் ஏதன்டகும்புற, கே. அன். செல்லபு உரித்துபேசும் ஏதன்டேகும்புற, டின்கிறியும் சிலரும் உரித்துபேசும் கொடவியந்தவத்த, உன்டிநயின்தே உரித்துபேசும் யிட்டினுவத்த ; தெற்கு-கன்துனே கிராமத்தின் எல்லை ; மேற்கு-அரசாட்சியார் உரித்துபேசும் ஏட்டபுறேனயும் குறும்பாபிட்டிய கிராமத்தின் எல்லை :—

இல.		விசாலம்.	வ. ரூ. ப.		
			8	3	2
X 67	...	வதனபாயங்யாய	...	2	1 34
Z 67	...	ஃதி	...	14	3 35
1422	...	ஃதி	..	0	0 33
1423	...	ஃதி	...	26	1 24

4. 539 ம் இலக்க பிரதமபடத்தில் காண்கிற தண்டுகளுக்கு எல்லையாவது : வடக்கு-வி. புன்சிமெனிக்கா உரித்துபேசும் எகாடவத்த, தன்காறுலதெனிய, ரேவத்துஉன்னுகே உரித்துபேசும் 127,412 ம் இலக்க பிரதமபடத்தில் காண்கிற தன்காறுலதெனிய ; கிழக்கு-குறுமலை, அரசாட்சியார் உரித்துபேசும் பல்லேல, தெற்பல்கொட கிராமத்தின் எல்லை ; தெற்கு-அரசாட்சியார் உரித்துபேசும் பல்லக்கலீல ஒரு பக்கும் கூடாபலல் கொட கலமகை ; மேற்கு-உன்டிநயின்தே உரித்துபேசும் கம்மலவத்த, டின்கிறியும் சிலரும் உரித்துபேசும் கொடவியந்த, கே. அன். செல்லப்பு உரித்துபேசும் ஏதன்டேகும்பழுயும் மலை :—

இல.		விசாலம்.	வ. ரூ. ப.		
			5	3	11
Y 67	...	பிலபிட்டியெங்யாய	...	35	2 22
1424	...	பல்காறுமுக்கலான	...	41	1 33



Situation : Bossella village in Kanduwa pattu of Paranakuru korale.

Lot.		Name of Land.	Extent.		
			A.	R.	P.
1412	...	Henahenamukalana	...	11	1 8
1413	...	Do.	...	0	0 7
1414	...	Hunudurayadeniya	...	0	2 28
1415	...	Etambatalawemukalana	...	18	2 35
1416		Parambedeniya	...	0	2 0
1417	...	Parambedeniyawatta	...	1	2 16
1418	...	Wádanpahayayehenyaya	...	6	3 10
1419	...	Do.	...	1	1 17
1420	...	Do.	...	1	1 35
1421	...	Do.	...	0	0 8
1422	...	Do.	...	14	3 35
1423	...	Do.	...	0	0 33
1424	...	Balalgalamukalana	...	35	2 22
R 67	...	Walapitiyahenyaya	...	16	0 36
R 67 $\frac{1}{2}$	...	Do.	...	0	0 16
R 67 $\frac{1}{4}$	...	Do.	...	0	0 24
T 67	...	Do.	...	18	2 12
U 67	...	Wadanapahayahenyaya	...	0	3 36
V 67	...	Do.	...	4	3 27
W 67	...	Do.	...	1	0 11
X 67	...	Do.	...	8	3 2
Y 67	...	Pillapitiyehenyaya	...	5	3 11
Z 67	...	Wadanapahayahenyaya	...	2	1 34

Surveyor-General's Office,  
Colombo, August 28, 1899.

S. J. C. MORE,  
for Surveyor-General.